

Newtbec

NEW WAY OF BEING CHURCH

தவக்காலத்தின் முதலாம் ஞாயிறு

மண்ணுலகிற்கு உட்பும் உலகிற்கு ஓனியும்: ஒன்றிப்பு, பங்கெடுப்பு, மறைத்தூது

தவக்காலம் என்பது
நாம் எவ்வாறு
வாழ்ந்தோம்,
இப்போது
எப்படியுள்ளோம்?
எதை நோக்கிச்
சென்றுகொண்டிருக்கிறோம் என்று
நம்மை நாமே
சுயசிந்தனை மற்றும்
சுய ஆய்வு செய்ய
வேண்டிய காலம்.

இன்றைய வாசகங்கள்:

தொடக்கநூல்: 2:7
“மனிதன் உயிர் உள்ளவன்
ஆனால்”

திருப்பாடல்: 51:
“ஆண்டவரே!
இரக்கமாயிரும்”

இரண்டாம் வாசகம்:
உரோமையர் 5:17 எ
“இயேசு கிறிஸ்து வழியாக
அருள்பெருக்கு”

நற்செய்தி: மத்தேயு 4:1
“ஆவியானவரால்
அழைத்து
செல்லப்பட்டார்”

உண்மைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய போராட்டம். இவற்றை நான் அனுதினமும் எதிர்கொள்ள வேண்டும். இதிலிருந்து நான் தப்பி ஓடமுடியாது.

அத்தகைய போராட்டம் என் அன்றாட வாழ்வில் அவசியமான ஒன்றாக இருந்தால் என்ன செய்வது? அந்த போராட்டத்தின் மூலம் என்னை கடவுளின் ஆவி வழிநடத்தினால் என்ன செய்வது? இதைத் தான் நாம் இன்றைய ஞாயிறு நற்செய்தியில் கேட்டோம் அல்லவா? இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காக பாலைநிலத்திற்கு ஆவியானவரால் அழைத்துச் செல்லப்பட்டார் (மத் 4:1) அவரின் வாழ்க்கையின் நோக்கத்தை தெளிவுப்படுத்திக் கொள்ளவும் ஆழ்ந்து சிந்திக்கவும் அவருடைய வாழ்க்கை ஒரு போராட்டம் தான். நாமும் கூட இத்தவக்காலத்தில் நம்முடைய சோதனைகளைப் பற்றி சிந்தித்து அவ்வாறு செயல்படுத்தமுடியுமா?

தவக்காலம் என்பது நாம் எவ்வாறு வாழ்ந்தோம், இப்போது எப்படியுள்ளோம்? எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்று நம்மை நாமே சுயசிந்தனை மற்றும் சுய ஆய்வு செய்ய வேண்டிய காலம். இதுவே வேறு எதைப்பற்றியாவது அல்லது வேறு நபரைப் பற்றியதாக இருந்தால் நாம் எப்போதும் அதை உண்மையாக எதிர்கொள்ள மாட்டோம். பெரும்பான்மையாக நாம் எவ்வாறு தவக்காலத்தை அனுசரிக்கின்றோம்? நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று. எதைத் தவிர்க்கிறோம்? எதை மறுக்கின்றோம் அல்லது விட்டு விலகி ஓடுகின்றோம்? நாம் எதிர்கொள்ள விரும்பாத ஒன்றாக இருக்கலாம்; ஒரு வேளை அது அவமானம், குற்ற உணர்வு அல்லது நம்முடைய ஆசீர்வதாங்களாகக்கூட இருக்கலாம்.

நம்மை நாமே எதிர்கொள்ளத் தயங்குவது நம்மை நாமே காட்டிக்கொடுப்பது போலாகும். இயேசு அவ்வாறு செய்யவில்லை. இயேசு தனது வாழ்க்கையையும், நோக்கத்தையும் தெளிவுப்படுத்திக் கொள்ளவும் ஆழப்படுத்திக்கொள்ளவும் தமது சோதனைகளைப் பயன்படுத்திக்கொண்டார். சோதனைகள் என்பது நம்முடைய முடிவுகள் மட்டுமல்ல; இது வாழ்க்கையில் நமது அடையாளம் மற்றும் நோக்கத்தைப் பற்றியது.

உண்ணாநோன்பு என்பது பெரும்பாலான சமய நம்பிக்கைகளில் இருக்கும் முக்கியமான நடைமுறை தான். உங்களுடைய குடும்பத்தில் குறிப்பாக, உண்ணாநோன்பு இருப்பதைப் பற்றி, வெவ்வேறு சமய நம்பிக்கைக் கொண்ட குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டு அதை இன்னும் மேம்படுத்துங்கள். குடும்ப ஒற்றுமைக்காக ஒருசிலவற்றை ஒதுக்கி வைப்பதைப் பற்றி கவனத்தில் கொள்ளுங்கள் ✦



மாதாந்திர கருப்பொருள்:
குடும்பமும் ஒற்றுமையும்

நிகழ்வின் நோக்கம்:
உலக சமயங்களுக்கிடையிலான
உறவு மற்றும் நல்லிணக்க வாரம்

நம்முடைய மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்வது

சோதனை என்ற வார்த்தையை நினைக்கும்போது, நம் எண்ணத்தில் உடனே வருவது எது? நமக்கும் வேறொருவருக்கும் இடையே நிகழ்ந்த போராட்டம் அல்லது சில காரியங்கள் நம் நினைவில் வருவது. என்னுள் எழும் போராட்டங்களே என்னுடைய சோதனை.

இது எனக்குள் இருக்கும் முரண்பாடுகளுக்கும் நான் யார், என்னுடைய மதிப்பீடுகள் என்ன என்பவற்றுக்குள் இடையில் இருக்கும் போராட்டம். இது என் வாழ்க்கையின்